



Munoth Communication Limited

(Formerly Munoth Investments Ltd)

Regd Office : Munoth Centre, Suite No. 48 IIIrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA

Phone : 91-44-2859 1190 Fax : 91-44-2859 1189 E-mail : info@munothcommunication.com

CIN : L65991TN1984PLC010816

November 11, 2020

M/s. Bombay Stock Exchange Limited,
Phiroze Jheejebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400 001

Dear Sir,

Sub: Intimation pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 - unaudited financial results for the second quarter ended 30/09/2020

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we are enclosing herewith the unaudited financial results for the second quarter ended 30th September 2020 published in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated, being approved and taken on record by the Board in their meeting held on 10th November 2020.

Kindly take the same on records.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited


Jiral Jain
Company Secretary



Flipkart offers group health insurance coverage

Chennai, Nov 11: Flipkart, India's homegrown e-commerce marketplace, now offers group health insurance issued by Bajaj Allianz General Insurance and Care Health Insurance to its large and growing pan-Indian customer base. As India battles the implications of the pandemic, customers are increasingly becoming

health conscious and are even more eager to take adequate precautions for health-related issues.

Ranjith Boyanapalli, Head - Fintech and Payments Group, Flipkart, said, "Customers opting for policies of Bajaj Allianz General Insurance and Care Health Insurance on the Flipkart platform are not required to undergo

any preemptive medical tests; the policy is issued against a declaration of good health; making it convenient to cover for their health scares. The policies further safeguard individuals against medical expenses and hospitalization expenses, while also covering alternate treatment methods such as Ayurvedic and Homeopathic for up to a

certain percentage of the sum insured. The policy by Bajaj Allianz General Insurance covers several important elements such as hospital daily cash, in-patient expenses on room rent, ICU charges, doctors/specialist fees, medicine costs, and more. Applicants aged 18-50 years can avail health insurance covers of Rs. 3 lakh and Rs. 5 lakh.

Cholamandalam Investment launches co-lending business with Nucleus

Chennai, Nov 11: Cholamandalam Investment and Finance Company Ltd said it has implemented advanced co-lending solution offered by Nucleus Software, a leading provider of transaction banking solutions.

help Cholamandalam process the co-lending applications much faster, assess credit risk through a robust framework and ensure compliance with regulatory requirements, a company statement said. Co-lending would significantly bring down the cost of capital for

Chola while helping partner banks reach to new customer segments.

Cholamandalam Investment and Finance Company, executive director, Ravindra Kundu said: "Co-lending is a new direction for Chola but we are confident that this will soon evolve into a very fruitful partnership model for banks and NBFCs." "Nucleus Software has been our trusted technology

partner and their domain expertise ensured that we could roll out the co-lending business quickly," he added.

Nucleus Software Global head core business, Anurag Bhatia said, "Chola enjoys a unique position in the industry today due to its strong focus on always putting customers first and reliance on an inherent value system."



Vice Chairman of the TN State Planning Commission C. Ponnaiyan, Member-Secretary Athul Anand and Tiruvallur District Collector P. Ponnaiah visited a private organic farm in Cauvery Raja Puram, Tiruvallur District after inspecting the farm interacted with farmers. Various high officials of the government were present at the meeting.

PUBLIC NOTICE

My client Dr. Mrs. Shyamala Ganesan, aged 67 years, wife of Dr. V.S. Ganesan, residing at Door No. AH-56, Shanthi Colony, Anna Nagar, Chennai - 600040 is owner of the property of Flat No. A-11, in Daisy A Block, on the third floor in the Apartment known as Majestic Orchard at JJ Nagar West, Industrial Estate, Mogappair Chennai - 600 037 along with 1265/2, 12,000 sq.ft. in 120,250 sq.ft. (Notional Extent of 718 Sq.ft.) of undivided share of land out of Total extent of 120,250 sq.ft. land situated at Sri Subam Nagar, Comprised in Survey No. 91, 9012, 92/2A, 92/2B of Athipet Village, and Survey No. 54/1/1 Part of Mogappair Village, Ambattur Taluk, Thiruvallur District (Now in Chennai District) she had purchased the above said undivided share of land from Mr. D. Rajan Dev and Mr. V. Kumaravel by way of Sale Deed dated 13.6.2008 registered as Document No. 2648 of 2008 in the Office of Sub-Registrar, Konnur. On 20.8.2020 my client has lost the above said Original Sale Deed when she went from her house Door No. AH 56, Shanthi Colony, Anna Nagar, Chennai - 600 040 to 2nd Avenue, Anna Nagar near Roundtana to take Xerox copies along with Duplicate of the above said sale deed. In spite of her best efforts and search in and around the above said original sale deed is untraceable and not found. If any one finds/in possession of the above said original sale deed document, kindly handover or inform the same at the below mentioned address:

K.S. GANESH BABU,
Advocate,
AL 238/2, Shiloh Apartments,
7th Main Road, Anna Nagar, Chennai-600 040.
Mobile No. 9150857130

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (TESTAMENTARY AND INTESTATE JURISDICTION) O.P.No.1056 of 2019

In the matter of the Indian Succession Act XXXIX of 1925 And in the matter of the attested copy of the Last Will and Testament of D. Natarajan (deceased)

Chandra, wife of D. Natarajan, permanently residing at No. 61, Luz Avenue, Mylapore, Chennai - 600004. : PETITIONER

1. N. Sundar, son of D. Natarajan, residing at No. 29, Dr. Radhakrishnan Road, Flat A2, 'ARCOBALENO', Mylapore, Chennai - 600004.

2. N. Vilva alias Vilvanathan, son of D. Natarajan, residing at 4th Floor, No. 62, Bazulla Road, T. Nagar, Chennai. 600017

3. Rajeswari, wife of Mukesh Tyagi, residing at No. 29, Bear Paw Apartments, 31 B Irvine, California - 92604, United States of America.

4. L. Mythili wife of K.R. Lakshminarayanan residing at No. 38 Raman Street T. Nagar, Chennai - 600017.

5. D. Ganesan, son of T. N. Duraiswamy, residing at Double Street, Mayiladuthurai - 609001 : RESPONDENTS

All persons claiming to have and interest in the estate of the above named D. Natarajan, who was residing at 61, Luz Avenue, Mylapore Chennai-600 004, and died on 28th November 1992, are hereby informed that the above said proceedings to be heard before the Learned Master sitting in the Original Side of the High Court of Judicature at Madras on 22.12.2020 at 10.30 a.m. and requested to file their objections if they think fit before the grant of Letters of Administration. Through the email address jrorajinsidmhc@gmail.com

DATED AT CHENNAI ON THIS THE 16th DAY OF OCTOBER 2020.

M/s. V.G. SURESH KUMAR & P. Chandini Jasmin
N.K. VANAN Asst. Registrar
Advocates, Original Side, High Court,
No. 104, Additional Law Chambers, Chennai - 600104.
Counsel for Petitioner

PUBLIC NOTICE

TO WHOMSOEVER IT MAY CONCERN

This is to state that my clients, Arjun Narayanan, son of K. Narayanan, residing at 146 Prestige Oasis, Addeviswanathapura Village, Rajankunte, off Doddaballapur Main Road, Bangalore 560064 and Ajay Narayanan, son of K. Narayanan, residing at 9407 Rose Hill Dr, Bethesda, MD 20817, USA, are the joint owners, along with Usha Narayanan, wife of K. Narayanan, residing at 275-C (New No. 254), T.T.K. Road, Chennai - 600 018, of all that piece and parcel of land in R.S.No. 1585/1 (Part) of Mylapore village (formerly) and presently Teynampet Village, measuring about 1 Ground 877 Sq. ft. and bounded as follows:

North by: Property belonging to Suresh Rao - Plot 8A and Easo John Plot - 8B (as per Document)

Presently - Plot belonging to Mrs. Usha Narayanan

South by: Kasturi Vilas belonging to Santha Narasimhan (as per Document) Presently - Plot belonging to Mrs. Usha Narayanan, Mr. Arjun Narayanan and Mr. Ajay Narayanan

East by: 20 feet Access Road (as per document and presently) West by: RS No. 1585/1 (part) (as per document)

Presently - Property belonging to Bhadrakshram Trust and situated within the Registration District of Central Chennai and Sub-Registration District of Mylapore (formerly) and presently within the Sub-Registration District of Chennai Central Joint l.

In order to obtain Patta for the above property, my client Arjun Narayanan, consulted Mr. Sankar, Advocate residing at No. 42, South Street, Venkateshapuram Colony, Ayanavaram and was advised to handover the photocopies of the title documents of the above property to Mr. Sankar. For this purpose, on 07.08.2019, my client went to Guru Xerox at No. 362/2, Konnur High Road, Chennai and took the necessary photocopies. While my client met Mr. Sankar at his residence at No. 42, South Street, Venkateshapuram Colony, Ayanavaram, Chennai it was found that the original Settlement Deed dated 25.10.1978 executed by Mrs. Santha Narasimhan in favour of Mrs. Usha Narayanan, Ajay Narayanan and Arjun Narayanan, registered as Document No. 1538 of 1978 on the file of Sub-Registrar Office, Mylapore is missing. Despite my clients' sincere efforts to find it, the said Settlement Deed is not traceable till date. My clients hereby request any person having any information or knowledge, whatsoever, about the above described original Settlement Deed, to contact the undersigned. If no information is received within one week of this paper publication, it shall be presumed that the same is irretrievably lost.

Any person dealing with or transacting with the abovementioned lost document is doing so without authority and consequently my clients cannot be held responsible for the consequences.

Radhika Krishnan,
Advocate
24/1, Sriram Nagar, North Street,
Alwarpet, Chennai - 600 018.

Manipal Academy to set up new campuses

Chennai Nov 11: Manipal Academy of Higher Education plans to add new institutions, new departments, new programmes in future. The academy to hold annual convocation from November 20 to 22 on virtual mode.

Manipal Academy of Higher Education, an Institution of Eminence and one of India's leading academic and research institutions unveiled its roadmap ahead on aligning the courses/curriculum to the National Education policy 2020 guidelines and also planning to set up new campuses within the country and abroad as well.

In an endeavor to enhance higher education, Lt Gen Dr Venkatesh - Vice Chancellor, Manipal Academy of Higher Education along with Dr. HS Ballal - Pro Chancellor, Manipal Academy of Higher Education and Dr. Narayana Sabahit - Registrar, shared their plans for next 2 years in a virtual conference conducted today.

MAHE has recently signed a Memorandum of understanding with The Ministry of Education (MOE), Government of India for being formally declared as Institution of Eminence. Therefore, MAHE plans to add new institutions, new departments, new programmes in future.

Under the new NEP-2020, MAHE plans to introduce new programmes at undergraduate and post graduate level in future. MAHE will also look at opening of new campuses which will help in employment generation. Research, Innovation, Entrepreneurship and Collaborations will be the renewed focus area of MAHE.

This year the convocation will be held on 20, 21 and 22nd of November on virtual mode. Around 3500 graduates have already registered for the convocation. The chief guest are: First day, Dr C Rajkumar, Vice Chancellor, OP Jindal Global University,

Second day, Mr Suresh Narayanan, Chairman and Managing Director, Nestle India Ltd. and Third day, Dr Katsufurakis, President and CEO, National Board of Medical Examiners, Philadelphia, USA. This time MAHE is going for traditional Indian Attire for the convocation ceremony.

Dr. HS Ballal - Pro Chancellor, Manipal

Academy of Higher Education said, Dr TMA Pai— was a visionary. He was 3 in 1. Medical Doctor, Banker and Educationist. He established Academy of General Education in 1942 as a Society registered under the Societies Registration Act XXI of 1860 to make available technical and commercial education to anyone interested.

PUBLIC NOTICE

My client Mr. R. Raja, S/o. Mr. R. M. Rajamani, residing at No. 348/221 & 222, 1st Floor, Loyds Road, Gopalapuram, Chennai - 600 086 misplaced the original General Power of Attorney dated 21.02.2002 in Adj. No. 64/2020 before Joint SRO Saidapet pertaining to the property at Jallandianpet Village, Tambaram Taluk, Kancheepuram District comprised in S. Nos. 225/7 & 225/8 measuring 4640 Sq. Ft., while on transit. Hence it is informed to the general public that any one who is/are in possession of the said documents are directed/requested to handover the same to the under signed within 7 days from the date of publication of the notice. It is further informed that any body tries to create any encumbrance on the said property by misusing the misplaced documents the same would not have any legal sanctity and are punishable under law.

R. Ramesh Chander
Advocate
43/11, Srinivasaperumal Koil 1st Street,
Thiruvottiyur, Chennai-600 019.
Mobile No. 98410 18689 Phone No. 044-2573 1119

PUBLIC NOTICE

As per the instruction and information given by my client Tmt. N. Parvathy alias Parvathiammal W/o. S. Natarajan, residing at No. 8/32, Avoor Muthiah Street, New Washermenpet, Chennai 600 081, this Public Notice is issued.

My Client's husband Late S. Natarajan purchased the land measuring 0.5% cents in Survey No. 313 at 1st Cross Street, Annamalai Nagar, Thiruvotiyur Village from Thiru Balusamy Nadar during 1980 vide doc. No. 769 of 1980. Further, my client N. Parvathy alias Parvathiammal purchased the residential plot, measuring 0.65 cents in Survey No. 217 at Andarkuppam, Kadapakam Village, from Thiru Venkatesan vide doc. No. 2596 of 1984. She also purchased Agricultural land, measuring 0.82 cents comprised in Survey Nos. 196/1 and 196/2, from Thiru Narayanasamy during 1987 vide doc. No. 1891/1987.

She lost the originals of the above said documents, while she was going to take Xerox from the Xerox shop at Cross Road, New Washermenpet. In spite of hectic efforts, those original documents could not be traced. If anybody found it, kindly hand over the above said original documents to my client or to me. Anyone indulges in misusing the above documents, the same will be done at their own risk and liabilities and the same will not bind my client in any manner.

M/s. D. NANDHAKUMAR, B. YUVARAJ, ADVOCATES
HIGH COURT, MADRAS
Cell No. 9884216113

MINJUR BENEFIT FUND NIDHI LIMITED
(Previously known as MINJUR BENEFIT FUND LIMITED)
Regd. No. 18/25613/93
CIN : U 65991 PLCO 25613
(Govt Recognised "NIDHI" Company)
No. 11 Eswaran koil North street, Minjur-601 203

NOTICE TO THE SHAREHOLDERS

27th Annual General Body Meeting of the Share Holders of the NIDHI will be held on 30th November 2020 Monday at 10am at our Office Building. Members are hereby informed that the balance sheet for the financial year 2019-2020. The profit & loss account with its enclosures can be inspected at the registered office of the company. The financial statement with enclosures are affixed in the Notice Board of the company a member is entitled to vote either in person or through proxy in the meeting.

By Order of the Board,
Soundararajulu, S
Managing Director

Place : Minjur
Date : 09.10.2020

NAME CHANGE

I, Thanvir Jahan Karsmal Anwar Ali, W/o. Jakkeer Ali, Date of Birth: 26.02.1984, Residing at Plot No. 3, Gopal Rao Street, Chitlapakkam, Chennai - 600 064, shall henceforth be known as **Thanveer Jahan Chinnaveillai Jakkeer Ali.**

Thanvir Jahan Karsmal Anwar Ali

NAME CHANGE

I, Fathima Banu Abbas, W/o. Kannan, Date of Birth: 25.06.1973, residing at No. 11, 2nd Main Road, Pandian Nagar, Lakshmi Nagar Extn-II, West Tambaram, Chennai-600 045 shall henceforth be known as **BANU KANNAN** Fathima Banu Abbas

NAME CHANGE

I, Swetha Kannan, D/o. Kannan Veerappan, Date of Birth: 06.05.2000, Residing at 202, Willow, Prince Greenwoods Apartment, 66 Vanagaram Road, Athipet, Chennai - 600 058, shall henceforth be known as **Swetha Chemmozhi.**

Given Name: **SWETHA,**
Sur Name: **KANNAN.**
Swetha Kannan

quinte & ra solutions
QUINTEGRA SOLUTIONS LIMITED
CIN: L52599TN1994PLC026867
Regd Office: Wescare Towers, 3rd Floor, 16, Cenotaph Road, Teynampet, Chennai 600 018

EXTRACT OF THE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.9.2020 (STANDALONE)

Particulars	(Rs. In Lacs)		
	Three months ended 30.9.2020	Twelve months ended 31.3.2020	Three months ended 30.9.2019
	Unaudited	Audited	Unaudited
Total income (Net)	-	-	-
Net Profit / (Loss) from ordinary activities after tax	(16.01)	(18.50)	(2.25)
Net Profit / (Loss) after Tax (after Extraordinary items)	(16.01)	(18.50)	(2.25)
Equity Share Capital	2,681.38	2,681.38	2,681.38
Reserves excluding revaluation reserve as shown in the balance sheet of previous year	-	(3,950.08)	-
Earnings Per (of Rs 10/- each) before extraordinary items			
a) Basic :	(0.06)	0.07	(0.01)
b) Diluted:	(0.06)	0.07	(0.01)
Earnings Per (of Rs 10/- each) after extraordinary items			
a) Basic :	(0.06)	0.07	(0.01)
b) Diluted	(0.06)	0.07	(0.01)

*Notes:
1 The above results have been reviewed by the Audit Committee and approved by the Board at their respective meetings held on 10th November 2020
2 The above is an extract of the detailed format of Financial Results for the quarter and period ended 30th September 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on the Stock Exchange websites www.bseindia.com, www.nseindia.com and company's website www.quintebrasolutions.com

for and On behalf of the Board
V Sriraman
WHOLETIME DIRECTOR

Place: Chennai
Date: 10.11.2020



MUNOTH COMMUNICATION LIMITED

Regd. Office : Suite No. 48 "MUNOTH CENTRE",
3rd Floor, 343, Triplicane High Road, Chennai 600 005. CIN : L65991TN1984PLC010816

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE SECOND QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER 2020

(Rs. In Lakhs)

Sl. No.	Particulars	STANDALONE						CONSOLIDATED					
		3 months ended 30.09.2020	Previous 3 months ended 30.06.2020	Corresponding 3 months ended 30.09.2019	6 months ended 30.09.2020	6 months ended 30.09.2019	Year ended 31.03.2020	3 months ended 30.09.2020	Previous 3 months ended 30.06.2020	Corresponding 3 months ended 30.09.2019	6 months ended 30.09.2020	6 months ended 30.09.2019	Year ended 31.03.2020
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total income from operations	9.24	8.08	0.00	17.32	0.30	0.37	9.24	8.08	0.00	17.32	0.30	0.37
2	Net Profit / Loss for the period (before Tax, Exceptional and /or Extraordinary items #)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)
3	Net Profit / Loss for the period before tax (after Exceptional and /or Extraordinary items #)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)
4	Net Profit / Loss for the period after tax (after Exceptional and /or Extraordinary items #)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)	(10.18)	(10.48)	(14.59)	(20.66)	(23.25)	(46.73)
5	Share of profit of associate accounted for using the equity method, if any,	-	-	-	-	-	-	-	-	-	-	-	(0.20)
6	Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	13.22	24.40	(18.60)	37.62	(29.78)	(35.87)	13.22	24.40	(18.60)	37.62	(29.78)	(36.07)
7	Equity Share Capital	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94
8	Reserves (Excluding Revaluation Reserve as shown in the audited balance sheet of previous year)	-	-	-	-	-	520.56	-	-	-	-	-	511.87
9	Earnings Per Share (Face value of Rs. 10/-each) (not annualised) Basic & Diluted:	(0.10)	(0.11)	(0.15)	(0.21)	(0.24)	(0.48)	(0.10)	(0.11)	(0.15)	(0.21)	(0.24)	(0.49)

Notes:

- The above information has been extracted from the detailed Second quarter and half year ended 30th September 2020 unaudited Financial Results which have been reviewed by the Audit Committee, approved by the board of Directors in the Board meeting held on 10th November 2020, being subjected to a limited review by the statutory auditors and filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the same are available on the Stock Exchange Website i.e. www.bseindia.com and on the company's website www.munothcommunication.com. The results include the consolidated unaudited financial results of the following company: Munoth communication and CFORTE Telecom Limited.
- The financial results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (IND-AS) prescribed under section 133 of the companies act 2013 and other accounting principles generally accepted in India.
- Figures for the previous period have been regrouped/rearranged wherever necessary.
- Segment wise reporting is not applicable as the company operates in a single segment viz; selling and distribution of mobile phones and accessories.

Place : Chennai
Date : 10.11.2020

for Munoth Communication Limited
Jaswant Munoth
Managing Director
(DIN No : 00769545)